



தகவல்

அரிமைச் சட்டம்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 21/B/2020

திரு, சிந்தா சேக் மதார்.

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பாளையங்கோட்டை வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு, சிந்தா சேக் மதார். மற்றும் பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 09.09.2019 தேதியிட்ட மனுவில், கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக சட்டிவிசன் செய்யும் வழிமுறை மற்றும் நடைமுறை தொடர்பாக பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை வட்டம், திருநெல்வேலி மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. அம்மனுவினை பெற்றுக்கொண்டு பொதுத் தகவல் அலுவலர் தகவல்கள் வழங்காததால் மனுதாரர், 28.10.2019 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை முதல் மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். அம்மனுவினை பெற்றுக்கொண்டு முதல் மேல்முறையீட்டு அலுவலரும் தகவல்கள் வழங்காததால் மனுதாரர் 31.12.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்று தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரர் கோரிய தகவல்களை 20.08.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக வழங்கியுள்ளதாக தெரிவித்து அதன் நகல்களை ஆணையத்தின் மின் அஞ்சலில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவல்கள் போதிய தகவல்கள் என்றும் மனநிறைவுடன் பெற்றுக்கொண்டதாக ஏற்பளிப்பு செய்தார்.

5. பொதுத் தகவல் அலுவலரால் 20.08.2020 -ல் வழங்கப்பட்ட தகவல்கள் போதிய தகவல்கள் என்றும் மனநிறைவுடன் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் ஏற்பளிப்பு செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்யப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 21/B/2020

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பாளையங்கோட்டை வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.

திரு. சிந்தா சேக் மதார்,
த/பெ. முகம்மது மைதீன்,
1/3, நடராஜபுரம்,
மேலப்பாளையம்,
திருநெல்வேலி மாவட்டம்.